

இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)
வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்
08 ஜனவரி 2016 / 27 ரபீவுல் அவ்வல் 1437
மன்னிக்கும் தன்மைக்கு
இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

الْحَمْدُ لِلَّهِ الْخَبِيرِ الْحَكِيمِ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ
الْقَوِيُّ الْمَتِينُ ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَادِقُ
الْوَعْدِ الْأَمِينِ ، اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ
وَأَصْحَابِهِ وَمَنْ اتَّبَعَهُ إِلَى يَوْمِ الدِّينِ .
أَمَّا بَعْدُ ، فَيَا أَيُّهَا الْمُسْلِمُونَ ، أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ ، فَقَدْ
فَازَ مَنْ اتَّقَى وَخَابَ مَنْ عَصَى .

மரியாதைக்குரிய ஜமாஅத்தார்களே!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் அனைத்து கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமாகவும், அவன் நமக்குத் தடை செய்துள்ள அனைத்து விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதன் மூலமாகவும் அல்லாஹ்வின் மீதான நமது "தக்வா" (பக்தியை) அதிகரித்துக் கொள்வோமாக! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்குப் போதித்துள்ள, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களால் முன்மாதிரியாகக் காண்பிக்கப்பட்ட மதிப்பீடுகளைப் பற்றிப் பிடிப்போமாக!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தனது அருள்களையும் மன்னிப்பையும் நமக்கு வழங்குவானாக!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா திருக்குர்ஆனின் "அல்-அஃராஃப்" எனும் அத்தியாயத்தின் 199-200 வரையிலான வசனங்களில் கூறுகின்றான்:

حُذِّ الْعَفْوَ وَأْمُرٌ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ
وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْعٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ
عَلِيمٌ

பொருள்: (நபியே!) மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! எப்பொழுதேனும் ஷைத்தானிடமிருந்து ஊசலாட்டம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

திருக்குர்ஆனின் மற்றொரு அத்தியாயமாகிய "அஷ்ஷூரா" என்பதின் 37 - வது வசனத்தில் மேற்கொண்டு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுகின்றான்:

وَالَّذِينَ يَجْنَبُونَ كِبْرَ الْأَيْمِ وَالْفَوْحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ
يَغْفِرُونَ

பொருள்: மேலும், அவர்கள் (ஓரிறை நம்பிக்கையார்கள்) பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்கின்றார்கள். கோபம் வந்துவிட்டால் பொறுத்துக் கொள்கிறார்கள்.

ஐமாஅத்தார்களே!

நமது வாழ்க்கையைப் பற்றி நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமாக! நமக்கு வயது வந்த காலம் முதல் நம்மில் எவரும் தனது வாழ்வில் எந்தத் தவறையும் செய்யவில்லையெனக் கூற இயலுமா? அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்ட இறைத்தூதர்களைத் தவிர வேறு எந்த மனிதனும் தவறு செய்வதிலிருந்து தப்பித்தவன் என நாம் கேள்விப்பட்டிருக்கின்றோமோ? நான் உறுதியாகச் சொல்கிறேன், அவ்வாறு யாராலும் கூற இயலாது. மனிதனின் இயற்கைச் சுவாவங்கள், அவனிடம் காணப்படும் பய உணர்வுகள், கோபம், மனக் கசப்பு, பகைமையுணர்வு, வெறுப்பு, அவமதிப்பு போன்றவை அடிக்கடி அவனைத் தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. அத்தவறுகள் அவனது வார்த்தைகள், செயல்கள் அல்லது தீர்மானங்கள் மூலம் வெளிப்படுகின்றது. நாம் சிறிய, பெரிய எந்தத் தவறைச் செய்தாலும் அது மற்றவர்களைப் புண்படுத்துவதாக உள்ளது.

நம்மிடம் ஏற்படும் தவறுகளும் பாவங்களும் நாம் பரிபூரணமான மனிதர்களாக ஆகவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. எனினும், நாம் தொடர்ந்து அப்படியே இருந்து விட வேண்டுமென அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா விரும்புகின்றானா? தவறுகள் மற்றும் பாவங்களின் விளைவாக, நாம் குறைபாடுகளிலேயே மூழ்கிய நிலையில் விடப்பட்டு விடுவோமா?

நிச்சயமாக இல்லை. இந்த இடைவெளி பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும், தவறுகளால் ஏற்படும் குறைபாடுகளுக்குப் பதிலாக நற்காரியங்கள் இடம் பெற வேண்டுமென்றும், தவறுகள் சரிசெய்யப்பட வேண்டுமென்றும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா விரும்புகிறான். இவ்விஷயம், வெறுப்பு மற்றும் பகைமையுணர்வின் விஷயங்களுக்கும் பொருந்தும். இத்தீய உணர்வுகள் நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டும். நாம் அதனை எவ்வாறு செய்ய முடியும் என இங்கு யோசிக்க வேண்டும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் தன்மைகள் மற்றும் அவனது திருநாமங்களில் இதற்கான நேர்வழியை நாம் பெற முடியும். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் திருநாமங்களில் சில "அல்-கஃபூர்" "அர்ரஹீம்" என்பவையாகும். இவற்றின் பொருள் அதிகம் மன்னிப்பவன்; அதிகக் கிருபையுள்ளவன் என்பதாகும். இத்திருநாமங்கள் திருக்குர்ஆனில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கூறப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள ஜமாஅத்தார்களே!

நமது குறைபாடுகளை, மன்னிக்கும் மனப்பான்மையின் மூலம் தவிர்க்க முடியும். மன்னிப்பது ஒரு புனிதச் செயல் ஆகும். அத்தன்மை அல்லாஹ்விடமிருந்து உருவாகின்றது. அல்லாஹ்வினால் போதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுகிறது. அல்லாஹ் தனது படைப்புகளுக்கு மன்னிப்பு வழங்குவதில் பெருந்தன்மையுள்ளவன்.

எனவே, முஸ்லிம்களான நம்மைப் பொறுத்த வரை, மன்னிப்பதென்பது, நாம் அறியாத ஒரு புதிய விஷயம் அல்ல. நாம் அடிக்கடி, குறிப்பாக, வழமையாக மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் காலங்களில் ஒருவர் மற்றவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இது நமது வாழ்வில்


அவசியம் காணப்பட வேண்டிய சிந்தனையாகும். இது ஒரு பருவகாலச் செயலாக மட்டும் இருந்து விடக் கூடாது. இது விஷயத்தில் நாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்.

மன்னிப்பதென்பது, ஒரு ஆக்கப்பூர்வமான செயலாகும். அது ஓர் எதிர்மறையானச் செயலைத் தொடர்ந்து ஏற்படுகிறது. மன்னிப்பதென்பது மிகவும் சக்தி வாய்ந்த செயலாகும். காரணம், அது அனைத்து விதமான தீய செயல்களை அழிக்க வல்லது. அது ஒருவர், தன்னை மேற்கொண்டு சீராக்கிக் கொள்ள உதவுகிறது. அது நம்பிக்கைக்கு உரமிடுவதுடன், எதிர்மறையான மனப்பான்மையை ஆக்கப்பூர்வமாக மாற்றும் ஆற்றல் கொண்டதுமாகும்.

சற்று சிந்தனை செய்து பாருங்கள்! நாம் சிலரை மன்னிக்கும் போது என்ன நிகழ்கிறது? நம்மைத் துன்புறுத்தியவர் அல்லது நமக்கு எதிராக அநீதமிழைத்தவர்களை நம்மால் எளிதில் மன்னிக்க முடிகின்றதா? எனினும். நாம் மன்னிப்பதைத் தேர்ந்தெடுக்கும் போது நமது உணர்ச்சிகளை அடக்கியாளும் ஆற்றலை நாம் பெறுகிறோம். அந்நிலையில் நாம் வெற்றிபெற்றவர்களாக ஆகின்றோம். எவ்வாறு, நமது இச்சைகளை அடக்கியாள்வதற்கு நமக்குப் பயிற்சியளிக்கும் வணக்க வழிபாடுகளை நாம் நிறைவேற்றும் போது, நமது உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல்களை நாம் பெறுகின்றோமோ அவ்வாறே, பிறரை மன்னிக்கும் நிலையிலும் நாம் ஆற்றலைப் பெறுகின்றோம்.

மன்னிப்பதென்பது பலஹீனமான செயல் அல்ல. உண்மையில், மன்னிப்பதானது பலத்தையே பிரதிபலிக்கின்றது. காரணம், நாம் மன்னிக்கும் போது நமது உணர்ச்சிகளை நமது கட்டுப்பாட்டில் கொண்டு

வருகிறோம். அவ்வாறே. மனோ இச்சையென்னும் மிகச் சிக்கலான பிரச்சனையை நாம் வெற்றிகொள்கிறோம். இக்கருத்து, திருக்குர்ஆனின் "அஷ்ஷுரா" எனும் அத்தியாயத்தின் 43-வது வசனத்தில் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்:


 وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ

பொருள்: ஆயினும், யார் பொறுமையை மேற்கொள்ளவும் மன்னித்துவிடவும் செய்கின்றார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்.

அருள்மிக்க ஜமாஅத்தார்களே!

மன்னிப்பதையும், மனிதர்கள் ஒருவர் மற்றவரை மன்னித்துக் கொள்வதையும் பற்றி எவ்வாறு திருக்குர்ஆன் சிறப்பாக விவாதிக்கின்றது எனச் சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா திருக்குர்ஆனின் "அத்-தஃகாபுன்" எனும் அத்தியாயத்தின் 14-வது வசனத்தில் கூறுகின்றான்:

பொருள்: இறைநம்பிக்கைகொண்டவர்களே! உங்களுடைய மனைவியரிலும், பிள்ளைகளிலும் சிலர் உங்கள் பகைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மேலும், நீங்கள் அவர்களுடைய செயல்களைச் சகித்துப் புறக்கணித்து விடுவீர்களானால் மேலும், அவர்களை மன்னிப்பீர்களானால் திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்.

மேற்கண்ட வசனம், மூன்று வித தன்மைகளைப் பயன்படுத்தி மனிதர்கள் தமக்குள் மன்னித்துக் கொள்வதைப் பற்றி எடுத்துரைக்கின்றது.

முதன்முதலாக, "தஃபு" என்பதாகும். இதன் பொருள்: மற்றவர்களின் தவறுகளை மன்னித்து அவற்றை நமது சிந்தனையை விட்டும் நீக்குவதாகும். இரண்டாவது "தஸ்ஃபஹு" என்பதாகும். இதன் பொருள்: அத்தவறுகளிலிருந்து திரும்பி, அவற்றைப் புறக்கணித்து விடுவதாகும். மூன்றாவது, "தஃபிரூ" என்பதாகும், இதன் பொருள்: மற்றவர்களின் தவறுகள் மற்றும் பாவமானச் செயல்களை மறைத்து விடுவதாகும்.

இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் சீரிய பண்புகளை, குறிப்பாக, மன்னிக்கும் மனப்பான்மையை ஆர்வத்துடன் பின்பற்றுவோமாக! பல்வேறு "சீராஹ்" (வரலாற்று) நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களின் நற்பண்புகளில் ஒன்று மன்னிப்பதாகும். அறிவிக்கப்படுகிறது:

كَانَ يَغْفِرُ عَمَّنْ ظَلَمَهُ

பொருள்: ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் தனக்கு அநீதமிழைத்தவர்களை, தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னிப்பவர்களாக இருந்தார்கள்.

பழிவாங்குவதை விட மன்னிப்பதையே ரசூலுல்லாஹி(ஸல்) தேர்ந்தெடுப்பவர்களாக இருந்தார்கள்.

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள ஜமாஅத்தார்களே!

மன்னிப்பதின் முக்கியத்துவத்தை நாம் உணர முயல்வோமாக! நமது வாழ்க்கையில் மன்னிக்கும் மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்வோமாக! அந்நற்காரியத்தை இப்போதே செயல்படுத்த முற்படுவோமாக! நமக்கு

எதிராகத் தீங்கிழைத்தவர்கள், நம்மால் மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போமாக! நமக்கோ அல்லது நமது பிரியத்திற்குரியவர்களுக்கோ எதிராக வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் அல்லது செயல்பட்டதால் எவர்கள் மீது நமக்கு இன்னும் கோபம் உள்ளதோ அவர்களைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்து உடனே அவர்களை மன்னிக்க முயல்வோமாக! நாம் மன்னிப்பதைத் தேர்தெடுக்கும் போது அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மீது தனது அருளையும் மன்னிப்பையும் பொழிவான். இன்ஷாஅல்லாஹ். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

بَارِكْ اللهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ
 الآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ، وَتَقَبَّلْ مِنِّي وَمِنْكُمْ تِلَاوَتَهُ إِنَّهُ هُوَ السَّمِيعُ
 الْعَلِيمُ، أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللهُ الْعَظِيمَ لِي وَلَكُمْ، وَلِسَائِرِ
 الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، فَاسْتَغْفِرُوهُ فَيَا
 فَؤُزَ الْمُسْتَغْفِرِينَ وَيَا نَجَاةَ التَّائِبِينَ.